



Chezhumai செழுமை

TIST

The International Small Group &
Tree Planting Program

Our Chezhumai is given to the Small Groups in bilingual format (English and Tamil)

எங்களது செழுமை மாத இதழ் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறுகுழுக்களுக்கு கொடுக்கப்படுகிறது



Team with TIST and show the world that you care for the environment
TIST யின் செயல்பாடுகளில் ஒன்று சேர்ந்து கற்றுப்புறத்துழை பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர்கள் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டுங்கள்

Best practices to be learnt through this month Chezhumai and practiced

- ☞ Trees should be planted with good spacing for good growth
- ☞ Attend all the Node meetings without fail
- ☞ Plant fruit bearing trees for short time income and timber trees for long time income
- ☞ Raising seedling in members own land with low cost
- ☞ Practice intercrops without fail
- ☞ Place a nameplate for every grove
- ☞ Recording the discussions of the small groups meeting in the groups log notebook
- ☞ Do all the activities with full zeal

இந்த மாதம் செழுமையின் மூலம் கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சி முறைகள்

- ☞ மரங்கள் நல்ல முறையில் வளர்வதற்கு, மரங்களை நல்ல இடைவெளி விட்டு நடவு செய்வது
- ☞ கண்கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வது
- ☞ குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத்திற்கான வருமானம் பெற பலவிதமான மரங்கள், பழவகைகள் மற்றும் கட்டடதச்ச வேலைக்கான மரங்களை நடவு செய்வது
- ☞ மரக்கன்றுகளை குறைந்த செலவில் அவரவர் தோப்புகளிலேயே தயாரிப்பது
- ☞ தவறாமல் ஊடுபயிர் செய்வது
- ☞ தோப்புகளுக்கு பெயர் பலகை பொருத்துவது
- ☞ சிறுகுழுக்கள் கூட்டத்தில் பேசப்பட்ட நல்ல செயல்முறைகளை பதிவேடு புத்தகத்தில் பதிவு செய்வது.
- ☞ எல்லா காரியத்தையும் ஆர்வத்தோடு செய்வது



TIST Tree Planting India Private Limited

19/8, Lake View Road, Kottur, Chennai 600085

Phone: 044 42188438 / Mobile: 9840299822 /

Email: josephrexon@tist.org / Visit us at www.tist.org

Grove Name Plate

It is very important to have a name board for every grove. Immediately after the quantification, the quantifier will take a photograph of every grove. While taking the photograph of the grove, group members should position themselves near the name board of their grove, so that, every photograph of the groves will have the image of the group members, name board and the trees. Name board should have the Name of the Village, Name of the Small Group and Name of the Grove.

தோப்புகளுக்கு பெயர் பலகை

ஒவ்வொரு மரத்தோப்புகளுக்கும் பெயர் பலகை மிக முக்கியம். கணக்கெடுப்பு எடுத்த பிறகு கணக்கீட்டாளர் உடனடியாக பாம் கருவி கொண்டு தோப்புகளை புகைப்படம் எடுப்பது கட்டாயமான ஒரு செயல் முறையாகும். இம்முறையில் புகைப்படம் எடுக்கும் பொழுது குழு உறுப்பினர் அவர்களது தோப்பில் பொருத்தப்பட்ட பெயர் பலகை பக்கமாக நிற்க வேண்டும். என்னெனில் இந்த புகைப்படத்தில் மரம் நடவு செய்த உறுப்பினர், மரங்கள் மற்றும் பெயர் பலகை எல்லவற்றையும் உள்ளடக்க வேண்டும். பெயர் பலகையில் குழுவின் பெயர், கிராமம் மற்றும் தோப்பின் பெயர் தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.

Small Group Log Note Book

Every Small Group should have an internal meeting with the members of their group at least once in a month. This will help you learn the best practices followed by your other members and you will have an opportunity to share your knowledge with them. Also, it is important to note down the details of the meeting along with your tree details in your groups log book. This will help you to share your voucher amount neatly. Groups log note book, SGMR book, copy of GHG agreement and the bank passbook are very important documents, and these documents should be maintained neatly and carefully.

சிறுகுழுவின் செயல் முறை பதிவேடு புத்தகம்

ஒவ்வொரு சிறுகுழுக்களும் அவர்களது குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களை கொண்டு ஒரு கூட்டமாவது மாதத்தில் ஒரு முறை நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் ஒரு உறுப்பினர் மற்ற உறுப்பினர்களின் சிறந்த செயல் முறைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும் அதே நேரத்தில் அவர்களிடம் உள்ள நல்ல செயல் முறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு. இம்முறை நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட நல்ல செயல்முறைகளை குழுவின் பதிவேடு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்புத்தகத்தில், குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் மரவிவரங்களை குறித்து வைக்க வேண்டும். இம்முறையை கடைப்பிடிப்பதினால், ஊக்கத் தொகையை பகிர்ந்து கொள்வதில் எந்த ஒரு குழப்பமும் வராது. குழுவின் பதிவேடு புத்தகம், SGMR புத்தகம், GHG ஒப்பந்தம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் மிக முக்கியமான ஆவணமாகும், இவைகளை நல்ல முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

Best practices of Suresh Small Group of Mel Kodungalur

Members of Suresh Small Group are following the best practices of TIST in Kil Kodungalur Village of Mel Kodungalur Center. They are maintaining teak trees in a good way in two of their groves namely Suresh and Suresh1. By quantification done on 17.05.2010, there are 1,032 teak trees in Suresh grove, which are growing well. After seeing the good growth of teak trees, these members have planted another 894 teak trees in Suresh1 grove. Now the teak trees in Suresh grove have grown 5 meters in height. The members say that, they planted the teak trees with 2.5 meters spacing and practiced intercrops regularly. Whatever water and manure they gave for the intercrops went to the trees too and the trees started to grow well. All the trees in Suresh grove are two years old; the trees are in 17-20 cm in circumference. The members say that they attend all their Node meetings regularly, which helps them to receive their voucher payment regularly. The members of this small group advice the other groups to definitely practice intercrops, which protects the trees and helps the trees to grown well. Happy members of this group say that, once the trees grow more than 3 meters in height there will not be any problem for the trees by cattle and we can get our income without much effort in the future.



Member of Suresh Small Group all happy in their teak tree grove
சுரேஷ் சிறுகுழு உறுப்பினர் அவர்களது தேக்கு தோப்பில் மகிழ்ச்சியாக
காணப்படுகின்றார்.



Member of Suresh Small Group all happy in their teak tree grove
சுரேஷ் சிறுகுழு உறுப்பினர் அவர்களது தேக்கு தோப்பில் மகிழ்ச்சியாக
காணப்படுகின்றார்.

TIST மேல்கொடுங்காலூர் மையத்தில் சுரேஷ் சிறுகுழு உறுப்பினர்களின் சிறப்பு செயல்முறைகள்

TIST-ன் மேல்கொடுங்காலூர் மையத்தில் கீழ்க்கொடுங்காலூரில் சுரேஷ் சிறுகுழு உறுப்பினர்கள் TIST-யின் சிறப்பு செயல்முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். சுரேஷ் மற்றும் சுரேஷ்1 என்ற இரு தோப்புகளில் தேக்கு மரங்களை நடவு செய்து அதை நல்லமுறையில் பேணிக்காத்து வருகின்றனர். சுரேஷ் என்ற தோப்பில் 17.05.2010-ன் கணக்கெடுப்பின்படி 1032 தேக்கு மரங்கள் நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. இம்மரங்களின் நல்ல வளர்ச்சியைக் கண்டு மீண்டும் சுரேஷ்1 என்ற தோப்பில் 894 தேக்கு மரங்களை நடவு செய்துள்ளனர். தற்போது சுரேஷ் தோப்பில் உள்ள தேக்கு மரங்கள் 5 மீட்டர் உயரம் வரை வளர்ந்துள்ளன. இந்த அதிகப்படியான வளர்ச்சி பற்றி உறுப்பினர்கள் கூறுகையில் நாங்கள் எங்கள் மரங்களை 2.5 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்துள்ளோம். நடவு செய்த பின் எங்கள் நிலங்களில் ஊடு பயிர்களும் செய்து வந்தோம். நாங்கள் ஊடு பயிருக்கு செய்யும் அனைத்து நீர் மற்றும் உரங்கள் அனைத்தும் மரங்களுக்கு நல்ல ஊட்டம் அளித்தது. இதனால் நாங்கள் மரங்களில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளோம். சுரேஷ் தோப்பில் உள்ள மரங்களின் வயது தற்போது 2 ஆகும். தன் சுற்றளவு 17-20 செ.மீ உள்ளது. மரங்கள் சிறப்பாக வளர்கிறது. மேலும் TIST கணக்கெடுப்பாளர்களின் ஆலோசனைகளின் கீழ் கணு கூட்டங்களில் கலந்து கொண்டு TIST தரும் ஊக்கத் தொகையை தொடர்ச்சியாக பெற்று வருகிறோம். மரங்களை நடவு செய்யும் அனைத்து விவசாயிகளும் மரங்களில் நல்ல வளர்ச்சியை காண வேண்டுமெனில் கண்டிப்பாக ஊடு பயிர் செய்ய வேண்டும். ஊடு பயிர் செய்வதினால் மரங்கள் நன்றாக வளர்வதுடன் அவைகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறது. மரங்கள் 3 மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் கால்நடைகளால் அவைகளுக்கே எந்த ஒரு ஆபத்தும் இல்லை. நாமும் மரங்களை கொண்டு எந்தவித கஷ்டமும் இல்லாமல் வருமானத்தை அடையலாம் என்று இக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Sankar Small Group of Thiruthani Center

Members of Sankar Small Group of Thiruthani Center are following the best practices of TIST at Mosurkandigai Village. There are 512 mango trees in Rajagopal grove of this group. The members of this group participate in all the training programs of TIST. Presently, the members have done groundnut as intercrop in their mango tree grove. They use only natural manure for their trees and intercrop. The members of this group say that TIST Chezhumai monthly newsletter was very useful for them to raise seedlings in their land. They have started 1500 teak seedlings in polythene bags with low cost and they are making all necessary arrangements to plant these seedlings in their land very soon. The members happily say that during next quantification, tree count with their small group will be more than 500, sufficient enough to receive voucher payment from TIST.



Member of Sankar Small Group all happy in their mango tree grove with their 1500 teak seedlings

சங்கர் சிறுகுழு உறுப்பினர் 1500 தேக்கு நாற்றுக்களோடு அவர்களது மா தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகின்றார் ,

திருத்தனி மையத்தைச் சேர்ந்த சங்கர் சிறுகுழு

திருத்தனி மையத்தைச் சேர்ந்த சங்கர் சிறுகுழு உறுப்பினர்கள் மோதூர் கண்டிகை கிராமத்தில் TIST-யின் சிறப்பு செயல்முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். இக்குழு உறுப்பினர்களின் ராஜகோபால் என்ற தோப்பில் 512 மாமரங்கள் உள்ளன. இச்சிறுகுழு உறுப்பினர்கள் TIST-ன் அனைத்து பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொள்கின்றனர். இவர்கள் தற்பொழுது மாமரங்களுக்கிடையே வேர்க்கடலை ஊடுபயிராக செய்துள்ளனர். இச்சிறுகுழு உறுப்பினர்கள் மாமரங்கள் மற்றும் ஊடுபயிர்களுக்கு இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றனர். தேக்கு நாற்றுக்கள் ஆரம்பிப்பதற்கு TIST-யின் செழுமை மாத இதழ் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்று இக்குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர். தற்பொழுது குறைந்த முதலீட்டில் 1500 தேக்கு நாற்றுக்கள் பாலிதீன் பைகளைக் கொண்டு அமைத்துள்ளனர். இக்கன்றுகளை வெகு விரைவில் அவர்களின் தோப்பில் நடவு செய்வதற்கு இக்குழு உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். வரும் கணக்கெடுப்பில் இக்குழுவிடம் 500 மரங்களுக்கும் மேல் இருக்கும் என்றதால் TIST-ன் ஊக்கத்தொகை பெற இக்குழு உறுப்பினர்கள் தயாராகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.

Bharathiyar Small Group of Arani Center

Members of Bharathiyar Small Group are following the best practices of TIST at Pennagar Village in Arani Center. Members of this group have dedicated 6 acres of their own land and planted 3,600 trees by forming 6 groves. In all these 6 groves they have planted 5 different tree species and maintaining it very well. They are regularly practicing black gram in all their tree groves. This group joined in TIST Program two years back, the members of this group are participating in their Node regularly. This group is receiving TIST Vouchers regularly. They are not only learning the new best practices from the Node, but also sharing their knowledge with other group members in a simple way. The members say that TIST Program is giving them great happiness.

ஆரணி மையத்தைச் சேர்ந்த பாரதியார் சிறுகுழு

பாரதியார் சிறுகுழு உறுப்பினர்கள் TIST-ன் மிகச்சிறந்த செயல் முறைகளை ஆரணி மையத்தில் உள்ள பென்னகர் கிராமத்தில் கடைபிடித்து வருகின்றனர். இக்குழு உறுப்பினர்கள் TIST-ல் மரம் நடவு செய்வதற்காக அவர்களது சொந்த 6 ஏக்கர் நிலத்தை 6 தோப்புகளாக பிரித்து 3600 மரங்களை நடவு செய்துள்ளனர். இந்த 6 தோப்பிலும் ஐந்து விதமான மரங்களை நல்ல முறையில் நட்டு பராமரித்து வருகின்றனர். எல்லா மரத்தோப்புகளிலும் ஊடுபயிராக உளுந்து மற்றும் காராமணி பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த குழு TIST-ல் இணைந்து 2 வருடம் ஆகிறது. இக்குழு உறுப்பினர்கள் தவறாமல் அவர்களது அனைத்து கணுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு தேவையான பயிற்சி மற்றும் தகவல்களை பெறுவது மற்றும் இன்றி அவர்களுக்கு தெரிந்த நல்ல செயல் முறைகளை மற்றவர்களுக்கு புரியும்படி எடுத்து கூறுகின்றனர். இச்சிறுகுழு உறுப்பினர்கள் TIST வழங்கும் ஊக்கத் தொகையும் பெற்று வருகின்றனர். TIST-ன் திட்டங்கள் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.



Members of Bharathiyar Small Group all happy in their teak tree grove
பாரதியார் சிறுகுழு உறுப்பினர்கள் அவர்களது தேக்கு தோப்பில் மகிழ்ச்சியாக
காணப்படுகின்றனர்,

Best Practices of Rajarajan Small Group of Ulundur-Villu Center

Members of Rajarajan Small Group are following the best practices of TIST at Mattigai village at Ulundur-Villu Center. The members of this group have planted 13 different tree species like, guava, apple, mango, gooseberry, orange, sapotta, pomegranate, lime, teak, kumil, rosewood, sandalwood and mahogany in their Sinuvashan Grove. There are total 874 trees in this grove; moreover, the members are practicing intercrops regularly in this tree grove. The group members say that the timber trees like teak, kumil, rosewood would give income only after 25 to 30 years, but fruit bearing trees would give income every year. They also say that if one type of tree species is planted, it would give income for one year and suddenly the other year it may not yield and so they have planted multiple tree species, which will definitely give more income. Moreover, after 25 years even the timber tree species will start giving yield. Till such time we will be receiving regular voucher payments from TIST says the members of this group. We protected the young apple trees from direct sunlight by covering the trees with palm leaf. Now those young apple trees have grown more than the palm tree leaves in height and we are very happy to see the growth of our apple trees. Due to our continuous hard work, we are able to see the good growth of our trees. Our advice to other small groups is, all activities should be done by good plan with continuous hard work, and definitely the groups can be happy like our group.



Member of Rajarajan Small Group all happy in their tree grove
ராஜராஜன் சிறுகுழு உறுப்பினர் அவர்களது மர தோப்பில் மகிழ்ச்சியாக
காணப்படுகின்றார்,



உலுந்தூர்-வில்லு மையத்தில் ராஜராஜன் சிறுகுழுவின் சிறப்பான செயல்பாடுகள்

TIST-ன் உலுந்தூர்-வில்லு மையத்தில் மட்டிகை என்ற கிராமத்தில் ராஜராஜன் சிறுகுழுவாக சில குடும்பங்கள் இணைந்து பல நல்ல செயல்களை செய்து மரங்களை வளர்த்து வருகின்றனர். இச்சிறுகுழு விவசாயிகள் சீனுவாசன் என்ற தோப்பில் மொத்தம் 13 வகையான மரங்களை நடவு செய்துள்ளனர். அவை கொய்யா, ஆப்பிள், மா, நெல்லி, ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, தேக்கு, குமிழ், ரோஸ்வுட். செந்சந்தனம், மகோகனி போன்ற மரங்களை நடவு செய்துள்ளனர். இத்தோப்பில் மொத்தம் 874 மரங்கள் உள்ளன. தவறாமல் ஊடுபயிரும் செய்து வருகின்றனர். இது பற்றி அவர்கள் கூறுகையில் கட்டத்தச்சு வேலைக்குரிய மரங்கள் எங்களுக்கு 25 அல்லது 30 வருடங்கள் கழித்துதான் வருமானத்தை தரும். ஆனால் பழமரங்கள் எங்களுக்கு ஆண்டு தோறும் வருமானத்தை தரக்கூடியது. ஒரே வகை மரம் வைப்பதால் ஒரு வருடம் வருமானம் கூடும் ஒரு வருடம் குறையும் எனவே நாங்கள் பலதரப்பட்ட மரங்களை நடவு செய்துள்ளோம். இதனால் நாங்கள் ஏதாவது ஒன்றில் அதிகப்படியான லாபம் காண்போம். அதுமட்டுமின்றி 25 வருடம் கழித்து கட்டத்தச்சு வேலைக்குரிய மரங்களிலும் பெருமளவு வருமானத்தை காண்போம். அது வரை TIST வழங்கும் ஊக்கத்தொகையும் பெறுவோம். நாங்கள் நடவு செய்த ஆப்பிள் கன்றுகளுக்கு பனை ஒலை கொண்டு நிழல் அமைத்து அவைகளை அதிகப்படியான வெப்பத்தில் இருந்து காப்பாற்றினோம். தற்போது அவை நிழல் தந்த பனை ஒலைகளை விட அதிக உயரமாக வளர்ந்து விட்டது. இது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. நாங்கள் செய்த தொடர்ச்சியான சிறந்த செயலினால் மரங்கள் நன்றாக வளர்வதை காண்கிறோம். மற்ற குழுக்களுக்கு எங்களின் ஆலோசனை என்னவென்றால், செய்கிற வேலையை நன்கு திட்டமிட்டு தொடர்ச்சியாக கடின உழைப்பை கொண்டு செய்து வந்தால் எங்கள் குழு உறுப்பினர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி கண்டிப்பாக உங்களுக்கும் கிடைக்கும்.

டிஐஎஸ்டி நிகழ்வில் பங்குகொள்ள அங்கத்தினர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள்

1. ஒவ்வொரு சிறு குழுவிலும் குறைந்தது மூன்று வெவ்வேறு குடும்பங்களை சார்ந்த 6 முதல் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு சிறு குழுவும் குறைந்தது 1,000 உயிர் மரங்களை, டிஐஎஸ்டியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வளர்க்க வேண்டும்.
3. டிஐஎஸ்டியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்குள் குறைந்தது 5,000 உயிர் மரங்களை கொண்டிருக்க வேண்டும்.
4. உங்கள் சிறு குழு ஒவ்வொரு வருடமும் 20, வருடங்களுக்கு அழிந்த அல்ல விழுந்தபோன மரங்களின் இடத்தில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
5. எல்லா சிறு குழுவும் கீரீன்ஹவுஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.
6. டிஐஎஸ்டி ஒரு வருடத்திற்கு ஒரு உயிர் மரத்திற்கு ரூ.150 (US \$0.03) கொடுக்கும் (கீரீன் ஹவுஸ் உடன்படிக்கையை படித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்).
7. புதர்கள் அல்லது 4மீ உயரத்திற்கு குறைவாக வளரும் இனவகை மரங்களை டிஐஎஸ்டி மரமாக கணக்கில் எடுத்து கொள்ளாது.
8. 2மீஇடைவெளிக்கும் குறைவாக பயிரிடப்படும் மரங்கள் கணக்கில் எடுக்க இயலாது.
9. 10 வருடங்கள் அதற்கு மேல் வளர்ந்த மரங்களையே டிஐஎஸ்டி அறுவடை செய்ய அனுமதியளிக்கும். எனினும் ஒரு வருடத்திற்கு 5 சதவிகிதத்திற்கு மேலாக அறுவடை செய்ய கூடாது.
10. ஒவ்வொரு சிறு குழுவும் 33 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குறுகியகால மரங்கள் இருக்கவேண்டும். (உத. தைலமரம்) தற்பொழுதிய குழுக்கள் 33 சதவிகிதத்திற்கு மேல் குறுகியகால சுழற்சி முறை மரங்களை வளர்ப்பின் அவர்கள் 5 வருடம் (2012) வரை கூடுதலான மரங்களை வளர்க்க காலம் கொடுக்கப்படும். அல்லது இந்த தகுதியடையும் வரை மரங்களை அறுவடை செய்ய இயலாது.
11. டிஐஎஸ்டி சிறு குழுக்கள் ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயமாக ஆய்வாளர்களை அழைத்து தங்கள் தோப்பினை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மற்ற சிறு குழுவினரோடு சேர்ந்து ஆய்வின் பொழுது, ஆய்வாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. சிறு குழு அங்கத்தினர் ஒன்றாக கூடி தங்களின் பயிற்சி முறைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாவிட்டால் மாதம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.
13. சிறு குழு அங்கத்தினர் தாங்கள் மரங்களை வளர்க்கும் நிலத்தின் உரிமை சான்றினை அளிக்க வேண்டும்.
14. குழுவின் அங்கத்தினர்கள் டிஐஎஸ்டி பயிற்சியில் பங்கு கொண்டு மற்ற குழுக்களுடன் தங்களின் சிறப்பு பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
15. உங்கள் சிறு குழு உள்ள பகுதியில் மற்ற சிறு குழுக்களும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் 100,000 மரங்களும் 5 வருடங்களுக்குள் 300,000 மரங்கள் வளர்க்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.